



*Our Marriage Vows - I promise to love you,  
honour you, comfort you and keep you  
in sickness and in health and be faithful  
to you so long as we both shall live.*



## திருமண நடைமுறை ஒரு கண்ணோட்டம்

சிங்கப்பூரில் திருமணத்துக்குரிய  
3 கட்டங்கள்:


திருமண அறிவிப்பை இந்த இணையத் தளத்தில்  
பதிவு செய்ய வேண்டும்  
(<http://www.rom.gov.sg>)



திருமண பதிவுகளுக்குச் சென்று பத்திரங்கள் உண்மையானவை  
என்பதை உறுதி செய்து, சட்டபூர்வ சத்தியப் பிரமாணம் எடுத்துக்  
கொள்ள வேண்டும்.  
(முன் அனுமதி பெற்ற பிறகே செல்ல முடியும்)



திருமண தினத்தில், முறைப்படி மணம் செய்துவைக்க அதிகாரம்  
பெற்றவரிடம் சென்று 2 சாட்சிகளின் முன்னிலையில்  
மணம்புரிந்து கொள்ளவேண்டும்.



## திருமணத்துக்குத் தேவையான அம்சங்கள்

### சிங்கப்பூரல் 15 நாள் தங்கிருக்க வேண்டும்

- திருமணம் செய்துகொள்ள உத்தேசிப்பவர்களில் யாராவது ஒரு தரப்பினர், சிங்கப்பூர் குடிமகனா(ளா)க அல்லது நிரந்தரவாசியாக இல்லாவிட்டால், திருமணத்திற்கான அறிவிப்பை தாக்கல் செய்யும் தேதிக்கு முன்னர், குறைந்தது ஒரு தரப்பினராவது , சிங்கப்பூரில் குறைந்தது 15 நாட்களுக்குத் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பது (சிங்கப்பூருக்கு வந்த நாள் விலக்கலாக) விதிமுறைகளின் தேவையாகும். இந்த விதிமுறைத் தேவையை நிறைவேற்றியுள்ளனரா என்பதை தம்பதியினர் உறுதிப்படுத்த வேண்டும்

### திருமண ஜோடிகள் வயது

- திருமண ஜோடிகள் 21 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவராக இருக்க வேண்டும்.
- அவர்களில் யாரும் 18 வயதுக்குக் குறைந்தவர்களாக இருக்க கூடாது.
- அவர்களில் ஒருவர் 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் 21 வயதுக்குக் குறைந்தவராகவும் இருந்து முன்னதாக மணமாகாமல் இருந்தால் பெறோர்கள் அல்லது சட்டபூர்வ காப்பாளர் திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்க வேண்டும்.( திருமண ஜோடிகளின் பெறோர்கள் அல்லது சட்டபூர்வ காப்பாளர் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தாலும் திருமண ஜோடிகள், சமூக மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சு (MSF) அங்கிகாரம் பெற்றுள்ள அமைப்பிலிருந்து திருமண ஏற்பாடு பயிற்சித் திட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.)
- அவர்களில் யாரும் 18 வயதுக்குக் குறைந்தவராக இருந்தால் அவர்கள் தனிப்பட்ட ஒரு திருமண அனுமதிக்கு மனுச் செய்ய வேண்டும். (மேல் விவரம் பெற தயவு செய்து திருமணப் பதிவகத்தை (ROM) நாடுங்கள்.

### திருமணத்துக்கு சட்டபூவ தடங்கல் இல்லை

#### திருமண நிலைமை

- மணமான யாரும் உடனடியாக மற்றொருவரை மணந்து கொள்ள முடியாது.
- முன்னதாக மணமான ஒருவர் அந்தத் திருமணம் சட்டபூர்வமாக ரத்தாகிவிட்டது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
- விவாகரத்தானவர்கள் மறுமணம் செய்து கொள்வதற்கு ஒரு சட்டபூர்வ விவாகரத்து பத்திரத்தை எடுக்க வேண்டும். அதில் முறையான பராமமரிப்பு உத்தரவுகள் அல்லது பராமமரிப்புத் தொகை பாக்கிகள் தங்களுக்கு உள்ளதா என்பதை அவர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.



*Our Marriage Vows - I promise to love you,  
honour you, comfort you and keep you  
in sickness and in health and be faithful  
to you so long as we both shall live.*



## திருமண அறிவிப்பை பதிவு செய்யுங்கள்


திருமண ஜோடிகள் தங்கள் திருமண ஏற்பாட்டை ROM திருமண பதிவகத்தில் தெரிவிக்க வேண்டும், உங்கள் வீட்டிலிருந்து வசதியான நேரத்தில் ROM பதிவக மின்னியல் சேவைகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம். மின்னியல் சேவை வசதியை நாடும் ஜோடிகள் அர்கிலுள்ள குடிமக்கள் இணைப்பு நிலயங்களை (CCCs) அணுகலாம், அல்லது ROM பதிவக மின்னியல் சேவைக் கூடங்களுக்குச் செல்லலாம்.

## அறிவிப்பு காலத் தவணை

- அறிவிப்பு காலத் தவணை 21 நாள் ஆகும்.  
உதாரணமாக, இருவர் தங்கள் செப்டம்பர் 23 திருமணத்துக்கான அறிவிப்பை 21 தினங்களுக்கு முன் செப்டம்பர் 1-ல் பதிவு செய்து விட வேண்டும்.
- அந்த அறிவிப்பு 3 மாதங்களுக்கு செலுபடியாகும்.
- உதாரணமாக, இருவர் தங்கள் திருமண ஏற்பாட்டை 1 செப்டம்பரில் பதிவு செய்தால், திருமணச் சடங்குக்கான கடைசித் தேதி அல்லது பதிவு முடிவடையும் தேதி 1 டிசம்பர் ஆகும்.

## தேவையான பத்திரங்கள்

- மணமகன், மணமகள் மற்றும் 21 வயதுக்கு மேற்பட்ட 2 சாட்சிகளின் அடையாள அட்டைகள் (NRIC) (சிங்கப்பூர்/நிரந்தரவாசிக்கு) அல்லது பயண அடையாள அட்டை (பாஸ்போர்ட்டுகள்) (வெளிநாட்டினருக்கு)
- சடங்கு முறையில் மணம் செய்து வைப்பவரின் சம்மதப் பத்திரம். (ROM பதிவகத்துக்கு வெளியே நடக்கும் சடங்குக்கு)
- இணையத்தில் பதிவு செய்யும் அறிவிப்புக்குரிய கடன்பற்று அட்டை; அல்லது ROM e-மின்னியல் சேவைக் கூடத்தில் பதிவு செய்வதற்கு NETs/ Cash Card (ரொக்க அட்டை)
- தேவையிருந்தால், காலமான கணவன் அல்லது மனைவியின் மரணச் சான்றிதழ் அல்லது விவாக ரத்தானவர்களின் சான்றிதழ்கள் (தனிமை உத்தரவு சான்றிதழ்/நீதிமன்றம் அளித்த இடைக்கால இருதிதுதீர்ப்பின் சான்றிதழ் போன்றவை)



### செலுத்த வேண்டிய தொகைகள்

	செலுத்த வேண்டிய தொகைகள்
சிங்கப்பூர் குடிமக்கள்/ நிரந்தரவாசிகள்	\$42
வெளிநாட்டினர்கள்	\$380

### மேல் விவரங்களுக்கு

இது பொது விவகாரங்கள் தொடர்பான ஒரு வழிகாட்டி என்பதை அன்புகூர்ந்து கவனத்தில் கொள்ளுங்கள். சிங்கப்பூரில் சமூகத் திருமணப் பதிவு முறை பற்றிய தகவல்களை இணையத் தளத்தில் பெறலாம். உங்களுக்கு மேலும் விவரங்கள் தேவைப்பட்டால் தயவு செய்து 6338 7808 அசரத் தொலைபேசி எண்ணில் எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்.